



கோவிட் – 19 பெருந்தொற்றுக் காலத்தில் ப்ராம்ப்ட்டனில் 2021 ஆம் ஆண்டிற்கான குடிமை விடுமுறைநாள் அனுசரிப்பு

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 28, 2021) – ஆகஸ்ட் 2 ஆம் தேதி திங்கட்கிழமையன்று குடிமை விடுமுறைநாள் நகழ்கிறது. அந்த நாளில் ப்ராம்ப்ட்டன் நகர சேவைகள் என்னென்ன என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ.

தீயணைப்பு மற்றும் அவசரகாலச் சேவைகள், போக்குவரத்துச் சேவைகள், சட்ட அமலாக்கம், சாலைப்பணிகள், மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவை உள்ளிட்ட மிக முக்கியமான சேவைகள், நமது சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக, வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.

எந்த ஒரு விசாரிப்புக்கும் குடியிருப்புவாசிகள் 311 ஐ அல்லது 905.874.2000 (ப்ராம்ப்ட்டனுக்கு வெளியிலாக), ஐ அழைக்கலாம், Brampton 311 செயலியை (App Store அல்லது Google Playயில் கிடைக்கிறது) உபயோகிக்கலாம், www.311brampton.ca க்கு வருகை தரலாம் அல்லது 311@brampton.ca க்கு மின்னஞ்சல் செய்யலாம். கோவிட்-19 தொற்றுப்பரவல் விசாரிப்புக்கள் உள்ளிட்ட ப்ராம்ப்ட்டன் நகரம் அல்லது பீல் பிராந்தியம் பற்றிய எந்த விசாரிப்புக்களுக்கும் நாங்கள் 24/7 என்னும் முறையில் கிடைக்கப்பெறுகிறோம். மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும்: www.brampton.ca/COVID19..

பட்டாசு கொளுத்துவதில் பாதுகாப்பு

குடிமை விடுமுறை நாளன்று ப்ராம்ப்ட்டன் நகரத்தில் எந்த பட்டாசு கொளுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் உபசரிப்பு கிடையாது மற்றும் தனி நபர்களும் பட்டாசு கொளுத்த அனுமதில்லை.

ப்ராம்ப்ட்டன் நகரில் பட்டாசு கொளுத்தி மகிழ்வதற்கென்று இருக்கும் நான்கு நாட்களில் ஒரு நாளாக, குடிமை விடுமுறைநாள் இல்லை. மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/bylaws.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து

குடிமை விடுமுறை தினம் அன்று, ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையானது, ஞாயிற்றுக்கிழமை/விடுமுறை நாள் அட்டவணைப்படி இயங்கும்; அதே சமயத்தில் சில வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டு செயல்படும்; பின்வரும் சேவைகள் இருக்கும்:

- 501 ஸும் க்வீன்
- 502 ஸும் மெயின்
- 505 ஸும் பொவையர்ட்



- 511 ஸூம் ஸ்டீல்ஸ்
- 1 க்வீன்
- 2 மெயின்
- 3 மெக்லாலின்
- 4 சிங்வாகவ்ஸி
- 5 பொவையர்ட்
- 7 கென்னடி
- 8 சென்டர்
- 11 ஸ்டீல்ஸ்
- 14 டோர்ப்ரம்
- 15 ப்ரமீலியா
- 18 டிக்ஸீ
- 23 சாண்டல்வுட்
- 29 வில்லியம்ஸ்
- 30 ஏர்போர்ட் ரோட்
- 35 க்ளார்க்வே
- 50 கோர் ரோட்
- 52 மெக்மர்ச்சி
- 53 ரே லாசன்
- 56 கிங் நால்

- 57 சாரோலொய்ஸ்
- 115 பியர்ஸன் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ்

குடிமை விடுமுறைநாளில் அனைத்து பேருந்து முனையங்களிலும் வாடிக்கையாளர் சேவை கவுண்ட்டர்கள் மூடப்பட்டிருக்கும். தொடர்புக்கான மையமானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்தே இருக்கும். மேலும் தகவல்களுக்கு தொடர்புக்கான மையத்தை 905.874.2999 இல் அழைக்கவும் அல்லது இந்த வலைத்தளத்திற்கு வருகை புரியவும்: www.bramptontransit.com.

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து



BRAMPTON

Service and Information Update

சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பேருந்துகள் 24 மணிக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும்.

பேருந்து பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தபோதிலும், பேருந்து முனையங்கள், நிறுத்தங்களில் கூடியமட்டில் உடல்ரீதியான சமூக விலகலை தொடர்ந்து பராமரிக்குமாறு நகர நிர்வாகம் வலியுறுத்துகிறது. பயணிக்கும்போது பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; இருமும்போதும், தும்மும்போதும் தங்கள் முகத்தை முழங்கையில் புதைத்தபடி இருமவும் அல்லது தும்மவும். நோய்வாய்ப்பட்டதாக தெரிந்தால், பேருந்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அருகாமையில் இருக்கும் கோவிட்-19 நோய் மதிப்பீட்டு மையத்தில் சோதித்துக்கொண்டு, பொது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

வழக்கப்பட்டியான புது செய்திகளுக்கு www.brampton.ca/COVID19 மற்றும் www.bramptontransit.comக்கு வருகை புரியவும் அல்லது புதுப்பிப்புக்களுக்கு டுவீட்டரில் [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐப் பின்பற்றவும். கேள்விகள் இருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் அழைக்கவும்.905.874.2999.

ப்ராம்ப்ட்டன் பூங்காக்கள்

ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து நடைப்பயிற்சிப் பாதைகள், விளையாட்டு மைதானங்கள், பிணையில் வைக்கப்படாத நாய்களுக்கான பூங்காக்கள் குடிமை விடுமுறை தினம் அன்று திறந்திருக்கும். ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கும் உடல்ரீதியான செயல்பாடு முக்கியமாகும் பூங்காக்கள் மற்றும் நடைப்பயிற்சி பாதைகள் எங்குள்ளன எனதெரிந்து கொள்ள www.brampton.ca/parks க்கு வருகை தரவும்.

ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு

குடிமை விடுமுறை நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் நகர பொழுதுபோக்கு மையங்கள் குறைந்த அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக திறந்திருக்கும். உடற்பொருத்த பயிற்சிகள், நீச்சல், பனிச்சறுக்கு மற்றும் பொதுவான சுவாரசியமான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு வருகை தர, [முன்பதிவு செய்துகொள்ளும் அமைப்பு](#) இருக்கிறது.

பூங்கா வகுப்புகளில் இலவச உடற்பொருத்தம், புரொஃபெஸ்ஸர்ஸ் லேக் கரை மற்றும் படகு இல்லம் மற்றும் திறந்தவெளி நீர்தெளித்து விளையாடுதல் உள்ளிட்டவற்றுக்கு உங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக மகிழ்ந்து அனுபவிப்பதற்கான திறந்தவெளி வசதி அமைப்புக்கள் பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/summerfun.



மெய்நிகர் நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களுக்கு வருகை

தரவும்: www.brampton.ca/recathome.

ப்ராம்ப்ட்டன் நூலகம்

ப்ராம்ப்ட்டன் நூலகத்தின் அனைத்து கிளைகளும் குடிமை விடுமுறை தினம் அன்று மூடப்படுகின்றன.

எங்கள் வலைத்தளமாகிய Brampton Library website இல் எந்த வேளையிலும் எங்கள் டிஜிட்டல் நூலகத்திற்கு வருகை தரலாம். இதில் [ஆன்லைன் கடன் பெறலாம்](#); [இ-புத்தகங்கள்](#), [இ-ஆடியோபுத்தகங்கள்](#), [டிவி மற்றும் திரைப்பட ஒளிபரப்பு](#), [ஆன்லைன் கற்றல்](#), [கலை மற்றும் கைவினை இவை அனைத்தும்](#), உங்கள் நூலக அட்டை மூலமாக இலவசமாக கிடைக்கும்.

[ப்ராம்ப்ட்டன் நூலக அட்டை ஒன்றைப் பெற, இங்கு க்ளிக் செய்யவும்](#). அவரவர் விருப்பப்படி புத்தகங்களைத் திருப்பித் தருவதற்காக அனைத்து கிளை நூலகங்களிலும் புத்தகங்களை 24 மணி நேரமும் விட்டுச்செல்வதற்காக பெட்டி வைக்கப்பட்டு, அதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. [கேலண்டர் நிகழ்ச்சிகளின்](#) மெய்நிகர் நிகழ்ச்சி நிரல்களில் கலந்து கொள்ள பதிவு செய்து திட்டமிடவும் மற்றும் [மெய்நிகர் கதை கேட்கும் நேரத்தில்](#) ப்ராம்ப்ட்டன் யூ-டியூப் பக்கத்தில் வீடியோக்கள் பார்த்து மகிழவும்.

நாம் தொடர்பிலேயே இருப்போமாக! [எங்கள் மின்னஞ்சல் வழி புதுப்பிப்புக்களுக்கு சந்தாதாரர் ஆகுங்கள்](#) மற்றும் [Facebook](#), [Twitter](#), [LinkedIn](#) [YouTube](#) மற்றும் [Instagram](#)இல் பின்தொடருங்கள்.

ப்ராம்ப்ட்டன் நூலக நிர்வாகம், தனது ஃபோர் கார்னர்ஸ், சிங்க்வாகவ்ஸி, மற்றும் ஸ்பிரிங்டேல் கிளைகளை குறைந்த சேவைகளுடன் மறுபடியும் திறந்திருக்கிறது என்பது உறுதி செய்வதில் மகிழ்ச்சியடைகிறது. சிரில் க்ளார்க், கோர் மெடோஸ், மவுண்ட் ப்லெஸண்ட் வில்லேஜ், சவுத் ஃப்ளெட்ச்சர்ஸ் மற்றும் சவுத் வெஸ்ட் கிளை நூலகங்களில் எட்ட இருந்து புத்தகம் எடுத்துக்கொள்ளும் வசதியை தொடர்ந்து கிடைக்கிறது. விபரங்களுக்கு, [தயவு செய்து எங்கள் வலைத்தளத்திற்கு வருகை தரவும்](#). உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

ப்ராம்ப்ட்டன் விலங்குகளுக்கான சேவைகள்

ப்ராம்ப்ட்டன் விலங்குகள் காப்பகம் குடிமை விடுமுறை தினம் அன்று மூடப்பட்டிருக்கும்

சாலைகளில் விலங்குகள் கட்டுப்பாடு என்பது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் அமலில் இருக்கும்; இது பின் வரும் அழைப்புக்களுக்கு மட்டுமே செவிசாய்க்கப்படும்:



- நோயுற்ற/காயப்பட்ட/ஆக்ரோஷமான வீட்டு மற்றும் காட்டு விலங்குகளை பிடித்து செல்லுதல்
- ஆக்ரோஷமான விலங்கு
- சுற்றித்திரியும் நாய்
- நாய்க்கடி விசாரணை
- அடைபட்ட தெருநாயைப் பிடித்து செல்லுதல்
- இறந்து கிடக்கும் விலங்கினை அகற்றுதல்

இந்த நேரங்களுக்கு அப்பால், அவசர கால அழைப்புக்களுக்கு மட்டுமே விலங்கு கட்டுப்பாட்டு அமைப்பினர் செவிசாய்ப்பார்கள்.

குடிமை விடுமுறை தினத்திற்கான பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் நினைவூட்டல்கள்

தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது, தொற்றுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், பொதுமக்களின் சுகாதார நடவடிக்கைகளே கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நகது சிறந்த பாதுகாப்பு கேடயமாக இருந்துவரும். நீண்ட வார இறுதியில் மாகாணத்தின் [மீண்டும் திறப்பதற்கான ரோட்மேப்](#). இல் இருக்கும் செயல்படி 3 இல் இருக்கும் வழிகாட்டுநெறிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் அக்கறை எடுத்துக்கொள்ளவும். எப்போதும் போலவே இவற்றையும் நினைவில் வைக்கவும்:

- வீட்டிலேயே இருக்கவும் அல்லது நீங்கள் நலமில்லாது உணர்ந்தால் சோதனை செய்து கொள்ளவும்
- 2 மீட்டர் இடைவெளி விடவும்
- உங்கள் கைகளைக் கழுவும்
- நன்கு பொருந்துகின்ற முக கவசம் அணியவும்
- தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்

ப்ராம்ப்ட்டன் நகர ஊடக தொடர்புகள்

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca



BRAMPTON

Service and Information Update

பீல் பிராந்திய ஊடக தொடர்பு

ஆஷ்லீ ஹாக்கின்ஸ்

தகவல் தொடர்புகள் சிறப்பியலாளர்-பொதுமக்கள்

நலன்

பீல் பிராந்தியம்

416.818.4421 | ashleigh.hawkins@peelregion.ca